

Subscription

Inland: Rs. 50/- per year.

FOR ADVERTISEMENTS

Apply to:

The Manager,
'Morning Star', Vaddukodai.

THE MORNING STAR

Registered as a Newspaper at the General Post Office, Sri Lanka under No. QJJ/64/News/87

Established: 1841: A Christian Weekly: Published Every Friday

Vol. 147 JAFFNA, FRIDAY, 31st JULY, & 7th AUGUST 1987 No. 31 & 32

RIGHTEOUSNESS EXALTETH A NATION BUT SIN IS A REPROACH TO ANY PEOPLE

UNDELIVERED ISSUES

Please re-address all undelivered issues of the Morning Star to:-

The Manager,
'Morning Star',
Vaddukodai.

Bishop's Appeal

The Bishop of Colombo, Rt. Rev. J. J. Gnanapragasam issued the following statement in connection with the massive week-long lawlessness and destruction that took place in South Sri Lanka. "We appeal for peace in this hour of crisis and are grateful for the Peace Accord. We pray that it would be solved and implemented in the correct spirit".

Visit of

Bishop Gnanapragasam

The Rt Rev. J. J. Gnanapragasam the new Bishop of Colombo was in Jaffna from the 20th to 25th of June 1987. A public reception was accorded to him at St. Johns College Hall on Saturday the 20th. The meeting was presided over by the Rt. Rev. D. J. Ambalavanar the Bishop in Jaffna who also spoke on behalf of the C. S. I. Others who spoke at this function were Ven. S. D. Horshington (Church of Ceylon) Bishop B. Deogupillai the Roman Catholic Bishop of Jaffna, Rev. K. P. Govindaraj (Methodist Church), Mr. C. V. K. Sivagnanam (Municipal Commissioner Jaffna), Mr. Sam Sathaseevan (Y. M. C. A.) and Miss R. Navaratnasingham (Y. W. C. A.)

The following day Bishop Gnanapragasam led the confirmation service at James Church Nallur. He dedicated the renovated Holy Emmanuel Church at Urumpirai. On Wednesday the 24th of June he preached at the 125th Anniversary Thanksgiving Service at St. Johns the Baptist Church Chudikuli. He visited St. Johns College, Chudikuli Girls College and Jaffna College. At Jaffna College he was taken in procession from the Principal's Bungalow with dances and musical accompaniments. Mrs. Gnanapragasam expressed joy at this reception as she was an old student of Jaffna College.

Bishop Gnanapragasam later visited the areas which were affected by the Government military offensive. He went to the Civil Hospital Jaffna and saw the damages caused by shelling from the Jaffna Fort. He also had a discussions with the hospital staff.

New Worker

Rev. P. Sooriyakumar who was serving at the Ashram at Kiran has joined the Clergy of the Jaffna Diocese of the Church of South India.

Rev. Sooriyakumar will assume work in the Diocese as Worker-in-Charge Shalomnagar.

To Andover Newton for Theological Studies

Rev. A. Jeyakumaran, Worker-in-Charge, Navaly will join the Andover Newton College U. S. A. in September 1987. He will work for his S. T. M. degree at this College, and return to Jaffna in June in 1988.

Rev. D. S. Thiagarajah

Rev. & Mrs. D. S. Thiagarajah who were serving in the Indiana - Kentucky Conference in U. S. A. on the "Missionaries in Residence" programme will return to Sri Lanka next month. Rev. Thiagarajah will resume work as Worker-in-Charge Mankulam. "The Pre Annual Meeting News" of the Indiana Kentucky has Conference carries the following statement.

Daniel and Thaya Thiagarajah have been the Missionaries-in-Residence to the Indiana-Kentucky Conference during the 1986-87 program year. The sharing of their faith has made an impact on the lives of the people whom they have touched this year. They will be returning to Sri Lanka at the end of the summer.

Obituary

A. T. Kandiah

Mr. A. T. Kandiah former Headmaster and member of the Karainagar C. S. I. Church died on Monday the 21st of July. The funeral took place at his residence at Karainagar. Rev. A. V. Jesuthason assisted by Rev. N. Kathiravelu and Rev. S. P. Jeyasingham conducted the service. The sermon was preached by Sevak Sam Alfred. Rev. Kathiravelu gave the tribute. The remains were then removed to Karainagar Cemetery for interment. He leaves behind besides his wife, Manoranjan and Karunairajan (sons), Mrs. Subeela Pathmasellan, Mrs. Sakuntala Maheswaran and Mrs. Vasantha Devasagayam (daughters).

Kenneth Somanader

Retired Director of Information and Journalist Kenneth Somanader passed away on Saturday the 1st of June. The funeral took place at A. F. Raymond Funeral Parlour on the following day. The remains were then removed for interment in the Methodist section, General Cemetery Kanatte. He leaves behind besides his wife Doris, Gladys Samuel, Sybil Saverimuttu, Ranji Appathurai and Jeyanthi Williams (sisters). His daughter Rebecca predeceased him some years ago.

The Late Mr. A. R. Abraham

A Memorial Service for the life and work of Mr. A. R. Abraham former teacher of Jaffna College, was conducted on Friday the 17th of July at St. Mary's Church Kopay. Rev. Jeyachandran Vicar of St. Mary's Church led the Service. Mr. A. Kadirgamar Principal of Jaffna College paid a glowing to the life and witness of Mr. Abraham. He said that Mr. Abraham met his death in the fullness of time having lived beyond the Psalmists span of three score and ten. Mr. Abraham died in his sleep and it was a blessed death.

The English trained teachers played a very vital role in the annals of Jaffna College. They taught the children at the age of impression and the children remembered their teachers throughout their lives. In the story "Goodbye Mr. Chips" the author gives the prototype of these loveable personalities.

Mr. A. R. Abraham was an Anglican gentleman. He was an active member of his Church. But he contributed to the life at Vaddukodai immensely. He was an understanding father. His grandchildren loved him. He was a teacher of Mathematics par excellence. The good Lord blessed his handiwork. Let us thank Him for the life of Alfred Rajasingham Abraham.

Jaffna College Choir sang a special anthem.

Rt. Rev. D. J. Ambalavanar pronounced benediction.

Examination Success

Mr. A. A. Paul of the staff of Jaffna College has passed the M. Phil Examination of the University of Colombo. He submitted his Dissertation to the Department of Chemistry of the University.

School Re-opening Postponed

The re-opening of Government schools which was earlier fixed for the 24th of August has been postponed to the 31st of August. The Government made this decision because of the postponement of examination of certain subjects of the G. C. E. A. L. Examination which were scheduled for the first week of August.

A. C. M. Press at Thirumarai Illam

Thirumarai Illam at First Cross Street Jaffna will house the new American Ceylon Mission Press which is due to begin work next week. It is hoped that the Morning Star will be printed at this press from September 1987.

VACANCY

(a) Administrative Assistant

Wanted for employment as Administrative Assistant suitable candidates with experience to take charge of internal audit and inspection of the institutions in the Northern Province. Selected candidates will have to do extensive travelling. Typing will be an added qualification.

(b) Hospital Secretary - Mission Hospital, Manipay

Applications are called for appointment as Hospital Secretary of the Mission Hospital at Manipay. Proficiency in auditing, book-keeping, office management and fluency in English is required. Selected candidates will have to furnish an indemnity bond and enter into an agreement to serve the Mission.

Application forms are available in the Diocesan Office, Vaddukodai on payment of a fee of Rs. 5/-. Applications close on the 15th of August, 1987 and will be addressed to:-

Secretary, J. D., C. S. I.,
Diocesan Office,
Vaddukodai.

Typist/Cum Clerk

There is a vacancy for a Typist Cum Clerk. Knowledge of Stenography and Accounts will be added advantage, application close on 24-8-'87.

Apply to:-

Medical Superintendent,
McLeod Hospital,
Inuvil, Chunnakam.

I. L. T. E. Closes for Vacation

The Institute for Lay training and evangelism will close for the August vacation on Saturday the 8th instant. It will reopen on Monday the 17th of August.

The terminal examination of the Institute was conducted during the course of this week. The Annual Magazine of this Institute will be released in December 1987.

Personal

"Daniel Selvarajah Sanders formerly Dean and Professor of Social Work, at the University of Hawaii School of Social Work, Honolulu, Hawaii USA is currently Dean and Professor of Social Work at the University of Illinois School of Social Work at Urbana-Champaign, Illinois USA."

உதயதாரகை

UTHAYATHARAKAI
Estd. 1841.

[நிழல்தவ வார இதழ்.] [வெள்ளிதோறும் வெளிவருவது
நீதி ஜனத்தை உயர்த்தும்: பாவம் எந்தக் குலத்துக்கும் இழிவாம்.]

மலர் 147] 31-7-87, 7-8-87 [இதழ் 31 32

செய்திகள்

இந்தியாவின் எட்டாவது ஜனாதிபதி

இந்தியாவின் 8வது ஜனாதிபதியாக திரு. இராமசாமி வெங்கடராமன் கடந்தமாதம் 25 ஆம் திகதி பதவியேற்றார். இந்திய நாடாளுமன்ற மண்டபத்தில் நடைபெற்ற பதவியேற்பு வைபவத்தில், புதல்வி உயர் நீதிமன்ற பிரதம நீதியரசர் திரு. பகத், புதிய ஜனாதிபதிக்கு விசுவாசப் பிரமாணம் செய்துவைத்தார்.

புதிய ஜனாதிபதி அன்று நிகழ்த்திய தொடக்கவுரையில் கவிஞர் சுப்பிரமணியபாரதியாரின் கவியொன்றைத் தமிழில் கூறி பின் ஆங்கிலத்தில் விளக்கியது குறிப்பிடத்தக்கது. ஜனாதிபதி பதவியிலிருந்து விவகிய திரு. கியானி ஷெயில் சிங், புதல்வி உயர்நீதியே வசித்த வருகிறார்.

அகதிகள் திருப்புதின்றனர்

இலங்கையின் வடக்கிலும் கிழக்கிலும் அகதி முகாம்களில் இருந்த முன்று லட்சத்திற்கு மேலான அகதிகள், இப்போதவர்கள் இருப்பிடத்தை நாடிப் போகத் தொடங்கியுள்ளனர். பலரின் வீடுகள் இலங்கை இராணுவத்தினரால் தரைமட்டமாக்கப்பட்டிருப்பதால், அவர்கள் வசிப்பதற்கு மாற்று வசதிகள் செய்யப்பட்டு வருவதாகத் தெரிகிறது.

தென் இலங்கையில் பெருநட்டம்

கடந்த வாரம் இலங்கை ஜனாதிபதியும் இந்தியப் பிரதமரும் சேர்ந்து, இனப்பிரச்சனை தீர்வுக்காகச் செய்த ஒப்புத்தகை எதிர்த்து, இலங்கை அரசாங்கத்திற்கு மாறாக கொழும்பு வட்டாரத்தில் தொடங்கிய கலவரங்களின் விழைவாக, 500 கோடிக்கு மேல் நடமேற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ஐயவர்த்தன, நீதி அமைச்சர் ரெனிட். மெல், மற்றும் சிரோஷ்ட அமைச்சர்கள், அரசு எம். பிக்கன் ஆகியோரின் உடமைகள் உட்பட, அரசுக்குரிய அதிகமான சொத்துக்களுக்கு சேத மேற்பட்டுள்ளது.

வடக்கிலும் கிழக்கிலும் இலங்கை இராணுவத்தினரால் அழிச்செய்த சொத்துக்களின் பெறுமதியிலும் பார்த்து, கொழும்பு வட்டாரங்களில் ஏற்பட்ட அழிவு பன்மடங்கு பெரிதென அரசியல் அலாதினிகள் வருகின்றனர்.

இந்திய அமைதி காக்கும் படை

யாழ் குடா நாட்டின் பல பகுதிகளில் இந்திய அமைதி காக்கும் படையினர் முகாமிட்டுள்ளதாக அறிவிக்கிறது. ஒவ்வொரு பகுதியிலும் முகாமிட்டுள்ள இந்தியப் படையினர், அங்குள்ள மக்களைச் சங்கித்து அவர்களது குறைகளையும் தேவைகளையும் அறிந்து வருவதாகத் தெரிகிறது. மக்களும் தங்களது தேவைகளை அவர்களிடம் தெரியப்படுத்துவதாக அறியப்படுகிறது.

36 இந்திய விமானங்கள்

யாழ் குடாநாட்டிலிருந்து, இலங்கை இராணுவத்தினரை கொழும்பு கொண்டு செல்லவும், இலங்கை வந்துள்ள இந்தியப் படையினரை ஏற்றி இறக்கவுமென 36 இந்திய விமானங்கள் பயன்படுத்தப் படுகின்றன. மேலும், இந்திய கடற்படையைச் சேர்ந்த இரு போர்க்கப்பல்களும் காங்கேசன்தரை வந்துள்ளன.

இலங்கையில் வெளிநாட்டுச் சக்திகள்

‘இலங்கையில் சில வெளிநாட்டுச் சக்திகள் வன்செயல்களைத் தூண்டுகின்றன. இந்த சக்திகளின் தூண்டுதலினாலேயே திட்டமிட்ட ரீதியில் வன்செயல்கள் இடம் பெறுகின்றன. வன்முறைகள் நீடிக்கும் வரைதான் இந்த சக்திகள் இலங்கையில் இருக்கமுடியும். ஆகவே, இனப் பிரச்சனையைத் தீர்க்கும் முகமாக எடுக்கப்பட்ட உடன் பாட்டினால், வன்முறைகளைத் தூண்டிக்கொண்டு செயல்படும் வெளிநாட்டு சக்திகள் இலங்கையை விட்டு வெளியேறியிடும்.’ — என்று இந்தியப் பிரதமர் திரு. ராஜீவ் காந்தி புதல்வி உயர்நீதிமன்றம் கூறினார்.

ஐ. நா. செயலாளர் கண்டனம்

இந்தியப் பிரதமர் திரு. ராஜீவ் காந்தியை இலங்கைக் கடற்படை வீரர் ஒருவர் துப்பாக்கியால் தாக்கிய சம்பவத்தை, தொலைக்காட்சியில் பார்த்துத் தாம் அதிர்ச்சியடைந்ததாக ஐ. நா. செயலாளர் நாயகம் திரு. பெரஸ்டி குயிலர் தெரிவித்து, அச்செயலை வன்மையாகக் கண்டித்தார். உலக நாடுகளும் இச்செயலைக் கண்டித்தன. இலங்கை ஜனாதிபதி தன் கண்புன் நடைபெற்ற இக்கொடிய செயலுக்காக இந்நாட்டுக்கு, பிரதமர் ராஜீவ் காந்திக்கும், குடும்பத்தினருக்கும் இலங்கை நாட்டின் போரல் மன்னிப்பு கோரினார்.

ஜெபம்

“விளித்திருந்து ஜெபியுங்கள்” என்று நமது ஆண்டவர் நமக்கு கட்டளையிட்டார். நாம் பல வேளைகளில் பல விதமாக ஜெபித்தாலும், விளித்திருந்து ஜெபிக்க பலர் முன்வருவதில்லை. கொழும்புச் சபையினர் சென்ற மாதம் 27-ம் திகதி மாலை 6 மணி முதல் அடுத்த நாள் அதிகாலை 6 மணி வரை விளித்திருந்து ஜெபிக்க உத்தர்ப்பட்டனர். நாட்டில் சமாதானத்துக்காகவும் ஒற்றுமைக்காகவும் ஒருமனப்பட்டு ஜெபிக்க நம் சபையில் பலரும் பிறசபைகளில் இருந்து சிலரும் கூடினர்.

அருள் திரு. T. S. பிரேமராஜா அவர்களின் ஆரம்ப உரையுடன் தொடங்கிய நிகழ்ச்சிகளை மெதலுத்த திருச்சபையின் குரு அருள் திரு. ஜெபச்சீரன் அவர்கள் தொடர்ந்து நடத்தினார். திருமதிகள் M. அருள்செல்வம், P. இராஜரட்னம், V. T. Basakus, லீலா Emerson, வசந்தி இராஜரட்னம் ஆகியோரின் சாட்சிகளுக்கு இடைநடுவே உணர்ச்சி வசமான பாடல்கள் மூலம் துதி ஏற்றெடுக்கப்பட்டது.

திருமதி. நவராஞ்சனி ஜெயராஜா அவர்களும் குழுவினரும் சாட்சி மூலமாகவும் பாடல்கள் மூலமாகவும் ஆராதனையை தொடர்ந்து நடத்தினார்.

ஜெபம் என்பது நாம் ஆண்டவரோடு பேசும் நேரம் மட்டும் அல்ல, ஆண்டவர் எம்மோடு பேசுவதைப் புரிந்துகொள்ளும் என்று உணர்த்தப்பட்டது.

பலருக்கு இப்படிப்பட்ட ஒரு நிழச்சியில் கலந்து கொள்வது ஒரு புதிய அனுபவமாக இருந்த பொழுதிலும், உற்சாகமாகக் கலந்து கொண்டு பங்குபற்றி பயன்படுத்தனர்.

அமைச்சர் தேவநாயகத்தின் சீற்றம்

“தமிழர் அனுபவிக்கும் துயரத்தை வடக்குக் கிழக்குப் பகுதிகளுக்குச் சென்று பார்த்தால் தான் புரியும்” என்று அமைச்சர் தேவநாயகம் சிங்க அமைச்சர் ஒருவரிடம் கோபத்துடன் கூறினார். வடக்கு கிழக்கு இணைப்பை பற்றிய ஆலோசனையை குறிப்பிட்ட சிங்கள அமைச்சர் எதிர்த்துப் பேசியபோது, அமைச்சர் தேவநாயகம் அந்த அமைச்சர் மீது எரிந்து விழுந்து மேற்கண்டவாறு கூறினார்.

விடவேண்டியது எது

பொருமையையும் அகற்றாதையும் விட்டுவிட்டு பிறருக்காக கூடி உழைக்கக் கற்றுக் கொள்ளுமாறு நாட்டிற்கு பெரிதும் அவசியமானது இதுவே.

இலங்கை இனப்பிரச்சனை தொடர்பான இலங்கை — இந்திய அமைதி ஒப்பந்தம் அப்பிரதேசத்தில் அமைதியைத் தோற்றுவிக்கும் என ஐ. நா. செயலாளர் இத்தனை வரவேற்றதுடன் தன் நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.

நன்றி செலுத்தும் ஆராதனை

காலஞ் சென்ற திருமதி கிறேஸ் செல்லம்மா பராஜசிங்கம் அவர்களின் வாழ்க்கை நலனுக்காக நன்றி செலுத்தும் ஆராதனை அளவெட்டி தேவாலயத்தில் அளவெட்டி சபை சேகரப் போதகர் வண S. P. ஜெயசிங்கம் அவர்களின் தலைமையில் சபை மையியன் சேகரதான் திரு. சர்ள் சொலமன்ஸ் அவர்களின் உதவியுடன் 2-8-87 பிற்பகல் 3 00 மணிக்கு அளவெட்டி தேவாலயத்தில் நடைபெற்றது.

இவ் வாராதனையின் திரு. M. ஜெயராசசிங்கம் (போர்பிள்ளை) திருமறைப்பாடம் வாசித்தார். பூட்டப் பிள்ளைகள் சிறப்புப்பாடல் பாடினர். அருள் திரு. ஜே. ஜே. இரத்தினராசா அவர்கள் இரங்கலுரை வழங்கினார். அருள் திரு. டி. ஆர். அம்பலவாணர் அவர்கள் அருளுரை ஆற்றினார் யாழ், ஆகிய முன்னாள் பேராயர் அருள்மிகு S. குலேந்திரன் அவர்கள் ஆராதனையின் இறுதியில் ஆசீர்வாதம் வழங்கினார்.

ஆராதனையின் பின் குடும்பத்தினரால் அனைவருக்கும் தேரீர் விருந்துபசாணை நடத்தப்பட்டது.

அருட் செய்திகள்

ஒரு சிறுவன் தன் தகப்பனர் முக்கியமான அலுவல்களில் ஈடுபட்டிருந்த வேளையில் அவருக்குத் தொந்தரவு கொடுத்துக் கொண்டிருந்தான், அவர் அவனை ஒரு புதிர் பெட்டியை (Puzzle box) கொடுத்த இடில் சிறு சிறு துண்டுகள் பல இருக்கின்றன, அவைகளை முறைப்படி பொருத்திப் பார்த்தால் உலகப்படம் கிடைக்கும் என்று கூறி அதை அவரிடம் கொடுத்தது பிணர். அவன் அதைப் பூர்த்தி செய்துகொண்டு வருவதற்குச் சில மணி நேரமாவது ஆகும்; அதுவரை நிம்மதியாக வேலைகளைச் செய்து முடிக்கலாம் என்று அவர் எண்ணினார். ஆனால் அந்தச் சிறுவன் ஒரு சில நிமிடங்களுக்குள்ளாக அந்தப் புதிர் துண்டுகளைக்கொண்டு உலகப்படத்தை வருவித்துக் கொண்டு அதைத் தன் தகப்பனரிடம் காட்டினான். அவர் வியப்பில் மூழ்கிப் போனார், அவரிடம் ‘எப்படி இந்த உலகப்படத்தை இவ்வளவு சீக்கிரம் பொருத்திவிட்டாய்?’ என்று கேட்டபோது, அவன் ‘நான் உலகப் படத்தைப் பற்றிக்கவலைப்படவில்லை, அதற்குப் பின் புறத்தில் யாரோ ஒரு மனிதன் படத்தை வரைந்திருக்கிறார், நான் புதிர் துண்டுகளின் பின் புறத்தைப் பொருத்தி மனிதன் படத்தை வரவழைத்துக் கொண்டேன். மறு பக்கத்தில் தானாவே உலகப்படம் வந்துவிட்டது என்று கூறினான்.

உலகம் ஓட்டுமொத்தமாகத் திருத்த வேண்டும் — மாறவேண்டும் என்று நினைப்பவர்கள் உலகம் என்பது தனி மனிதர்களால் உருப்பெற்று நிற்கின்றது என்று என்பதை மறந்துவிடக்கூடாது. தனி மனிதர்கள் திருத்தும்போது உலகம் திருந்துவதற்கு அவர்கள் வழி வகுக்கவே செய்கிறார்கள். தனி மனிதர்கள் (3-ம் பக்கம் பார்த்து)

தாரகை ஒளி

புத்தகங்களும் மனிதரைப்போலவே சாதனை புரிகின்றன. மிகப் பெருங் காரியங்களை மிகச்சில புத்தகங்கள் சாதித்துவிடுகின்றன மிகப்பல புத்தகங்கள் போனதும் தேரியாமல் போய்விடுகின்றன.

எங்கள் கருத்து

இலங்கை - இந்திய ஒப்பந்தம்

இலங்கைவாழ் தமிழர் பிரச்சனையைத் தீர்க்கக் கடந்த சில ஆண்டுகளாகப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன ஒப்பந்தங்கள் செய்யப்பட்டன. குறிப்பாக முன்னர் செய்யப்பட்ட பண்டா-செல்வா ஒப்பந்தம், டட்லி-செல்வா ஒப்பந்தம் ஆகியன செய்யப்பட்டன. இருந்தும் இதன் பெறுபேறு என்ன? மேலும் மேலும் தமிழ் மக்கள் அழிக்கப்பட்டு வந்ததுதான்.

இப்போ அவசரமாக இலங்கை ஜனாதிபதியும், இந்தியப் பிரதமரும் தமிழர் பிரச்சனை தீர்க்க ஒரு ஒப்பந்தத்தைப் பலத்த எதிர்ப்புகளுக்கிடையே செய்யப்பட்டது. இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி, தமது உயிரையே பொருட்படுத்தாது, இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்ற இலங்கைவந்தது, பாராட்டப்பட வேண்டியதே தனது அமைச்சர்களின் பலர் இந்த ஒப்பந்தத்திற்கு பலத்த எதிர்ப்புத் தெரிவித்ததோடு, தென்பகுதியில் எதிர்ப்புக் கலவரங்கள் ஏற்பட்ட போதிலும், துணிச்சலுடன், இந்த ஒப்பந்தத்தை செய்ய முன்வந்த நமது ஜனாதிபதியையும் நாம் பாராட்டவேண்டும்.

ஆனால் இந்த வரலாற்றுப் புகழ் பெற்றதென வர்ணிக்கப்படும் இந்த ஒப்பந்தத்தில், தமிழ் மக்கள் தன்மானத்தோடு இந் நாட்டில் வாழ இடமளிக்கும் உறுதிகள் காணப்படுகின்றனவா? இது நிரந்தரமான ஒப்பந்தமாய், தமிழ் மக்கள் பாதுகாப்புடன் சுயாதீனமாக இந் நாட்டில் வாழ வழிவகுப்பதாயிருந்தால், ஏன் அவசரப்பட்டுப், பலத்த எதிர்ப்பின் மத்தியில் இதனை நிறைவேற்றவேண்டும் என்பதுதான் இன்னும் கேள்விக்குறியாயிருக்கிறது.

இலங்கைப் பிரதமர், தேசிய பாதுகாப்பு அமைச்சர், விவசாய அமைச்சர் மகாபோதி சங்கத்தின் இலங்கைத் தலைவர்போன்ற முக்கிய அரசுப் பிரமுகர்கள், இந்த வரலாற்றுப் பெருமைபெறும் வைபவத்தைப் பகிஷ்கரித்து, தங்கள் எதிர்ப்பைப் பகிரங்கமாகக் காட்டினார்கள் அல்லவா? அத்துடன் மிகப் பெரும்பான்மையான சிங்கள மக்களும் இந்த ஒப்பந்தத்தை ஏற்கவில்லை என்பது புலனாகிறதல்லவா?

ஆகவே சிங்கள மக்கள் ஏற்றுக்கொள்ளாத ஒரு ஒப்பந்தத்தை தமிழ் மக்கள் நடுவில் அமுல் செய்ய முனைந்தால், இதனால் ஏற்படக்கூடிய பாதகமான விளைவுகளைப் பற்றி நாம் சிந்திப்பது நல்லது. மீண்டும், தமிழ்மக்கள் துன்புறுத்தப்பட்டு அழிக்கப்படும் நிலை உருவாகாது என்பதற்கு என்ன உத்தரவாதம் தரப்பட்டிருக்கிறது. இன்று அரசாங்கத்திற்கு எதிராக உருவாக்கப்பட்டுவரும் எதிர்ப்புப் போராட்டம், இறுதியில் தமிழ் மக்களுக்கு எதிராகத் திசை திருப்பப்படும் என்பது கடந்தகால அனுபவம்.

விடுதலைப் போராளிகள் இன்று ஆழமாகச் சிந்தித்து புதிய முறையில் செயலாற்றுவது, தமிழ் மக்களுக்கு உதவியாயிருக்கும், கடந்த சில நாட்களாக இப்பிரச்சனைகள் தீரமுன் 'வவுனியா எல்லையோரத் தமிழ்க் கிராமங்களில் தீவிர சிங்கள குடியேற்றம் நடைபெறுவதாக செய்தித்தாள்கள் அறிவிக்கின்றன. இதனை நடைபெறுது தடுப்பது யார். இறுதியாக நாம் கூற விரும்புவது மீண்டும் நாம் ஏமாற்றமடையப்படுவது. இருந்தும் ஆத்திரப்படாமல் நிதானமாகச் செயற்படுவது நல்லது.

(2-ம் பக்கத் தொடர்...)

மனம் மாறவேண்டும்; தனி மனிதர்கள் சிலுவையைச் சுமந்த வாறு தம்மைப் பின்பற்ற வேண்டும் என்பது யேசுவின் போதனை.

✽ ஓர் இங்கிய அரசின் அவைக்குப் பராசீக நாட்டிலிருந்து ஒரு பேரறிஞர் வருகை தந்து இங்கிய அறிஞர்களோடு விவாதம் நடத்தத் தாம் வந்திருப்பதாகத் தெரிவித்தார். அந்த அரசர் அவையில் வேடிக்க

சையாகப் பேசும் ஓர் அறிஞர் மட்டுமே இருந்தார். அரசர் அவரை அழைத்துப் பராசீக நாட்டு அறிஞரோடு வாதம் நடத்த அவர் தயாரா என்று கேட்டபோது தம்முடைய ஒப்புதலை மகிழ்ச்சியோடு தெரிவித்தார்.

பராசீக அறிஞர் தாம் ஏதும் பேசப் போவதில்லை என்றும், கரும்பலகையில் சில (தொடரும்)

சீனாவிலே எலியர்வின் தேவன்!

முற்றொடர்

'தேவன் எங்களை மன்னியும், உமது சித்தத்தை அறியாமல் நங்கள் சிம பிள்ளைகளைப் போல வலுசண்டைக்குப் போய்விட்டு பின் உம்மை துணைக்கு அழைக்கீரோம், இக் காரியத்தில் உதவி செய்யும்படி கேட்கவும் எங்களுக்கு அணிவு இல்லை.

நாங்கள் இனி என்ன செய்ய?

11 தேதி மழை பெய்யவில்லை என்றால் உமது நாமம் துஷிக்கப்படும். இனி ஒருக்காலும் இந்த நிலை கிரிஸ்துவின் சவிசேஷம் சொல்லப்பட முடியாது. அந்தா—வாக் தெய்வமே என்றென்றும் ஆட்சி செய்யும்... என்றெல்லாம் புலமதி கலங்கினார். அப்பொழுது ஒரு வேத வசனம் மின்னலாய் அவர் முன்கீறி பிரகாசித்தது. 'எலியாவின் தேவன்?' ஆம் எலியாவின் தேவன் எங்கே? அவர் இருக்கிறார். இருக்கிறவராகவே இருக்கிறார்.

பின்பு அவர் தையங்கொண்டு ஊர்கமாய் ஜெபித்தார். ஏழு சர்க்காரர்களும் ஒருமனப்பட்டு ஜெபித்தார்கள். அத்தநாள் 10ம் தேதி வேட்குரு தீவுக்குப் போய் பிரசங்கித்தார்கள். அங்கு முப்பத்தி எட்டு முதற்கணிசன கடைத்தன. அனுபபுடன் வீழ் வந்து சேர்ந்தார்கள். அடுத்த நாள் ஜனவரி 11. சிறிது நேரம் மழைக்காக ஜெபித்துவிட்டு படுக்கப் போனார்கள்.

அயர்ச்சியில் நெடு நேரம் தூங்கி விட்டு காலை ஏழரை மணிக்கு விழித்தார்கள். அரை மணி நேரமே இன்னும் இருக்கிறது. எட்டு மணிக்கு திருவிழா ஆரம்பம். டா—வாந்தெய்வத்தைப் பலலக்கில் ஏற ஏற்பாடுகள் வெகு தீவிரம். வானமோ வெகு தெளிவு. மறு படிபுமாய் மழைக்காக ஜெபித்து விட்டு காலை உணவு உண்ண அமர்ந்தார்கள்.

மேகம்கூட ஆரம்பித்தது. காபி குடித்துவிட்டு அரிசி கஞ்சியை குடிக்க ஆரம்பித்தபோது முதலாவது மழைத் துளி விளக்காயினின்று விழ ஆரம்பித்தன. இது போதாது என்று அவர்கள் நினைத்தபோது துளிசன் கனமா

விழுந்தன. உண்டு விட்டு கைகழுவ போனபோது தெருவிலே வெள்ளம் ஓடிபது. அந்தப் பத்தாவது நிமிடத்திலே தண்ணீர் வீட்டுக்குள்ளே வருமாவுக்கு அது கன மழைபாட மாறி இருந்தது.

அங்கே 'டா-வாக்' விடப் பிடியாக பலலக்கில் ஏற்றப்பட்டு, தெருக்களின் வழியாக கொண்டு வர முயன்றும், முழங்கால் அளவு தண்ணீரில் தடுமாறி, பலலக்கோடு விழுந்து, வலது காணும் கையுள் முறிந்து போய், உடனே அதை ஓட்ட வைப்பதற்காய் கோயிலுக்குள்ளே கொண்டுபோய்—ஏசுப்பட்ட அமர்ந்தனம்...

பின்பு ஊர் பெரியவர்கள் ஒரு கூட்டம் போட்டு பேசி ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்தார்கள். டா-வாக் நம்மிடம் சொன்ன நாள் ஜனவரி 11 அல்ல, ஜனவரி 14 நாள். அதுவும் சரியாக மாலை 6 மணிக்குதான் ஆரம்பம் என்று முடிவு செய்து தண்டேரா பேட்டர்கள்.

இப்போது வாட்ச்மேன் தீதையியமாக அந்தப் பெரியவர்களிடம் சொன்னார். ஜனவரி 12 13 தேதிகளில் மழையே இராது. ஆனால் ஜனவரி 14ம் தேதி மாலை ஆறு மணிக்கு கண்டிப்பாக மழை பெய்யும் என்று.

இப்போது 12, 13 தேதியில் சவிசேஷம் வெகு சுலபமாய் பிரசிங்கிக்கப் பட்டது. அநேகர் வாஞ்சையோடே கேட்டார்கள். 14ம் தேதி வந்தது. காலை 10 ஒரு தூறலும் இல்லை, மாலை 10 மழை பெய்யவில்லை ஆனால் சரியாக ஆறு மணி ஆனதும் மழை ஆரம்பித்தது. இரவேல்லாம் கொட்டியது.

டா-வாக் தெய்வம் தோற்றுப் போனது. எலியாவின் தேவன் ஜெபம் கொண்டார்.

அடுத்த ஜனவரி 15ம் நாள் கடைசி நாள் அன்று வாட்ச்மேன் தீயும், ஆவும் மற்ற சர்க்காரர்களும் வெகு ஆனந்தமாய் பிரசங்கித்தார்கள். ஏராளமான பலனைப் பெற்றார்கள்.

மோசேயின் தேவன். எலியாவின் தேவன் யாவருக்குமே நெருக்கிய ஒரு தேவன் தான். அவர் ஜீவிக்கிறார். செவி கொடுக்கிறார்.

—ஜான் சந்திரசேகர்.

மலரொன்று மலர்ந்தது பாரீர்

1. இருளினடை குறிஞ்சி மலர்ந்தது வாரீர் அமுளுடை கு 'மரி' மடி யினில் பாரீர் தருவடை செந்தமிழ் மொழியினில் இன்று மொருளுடை பரக்கள் பாடுவோம் நன்று.
2. வானின்று மார்தரைக் காத்திட மீட்டிட தானமாய் மலுவாய் தழைத்த மலர் சரித்திரம் போற்றிட தரித்திரம் மாற்றிட மரிக்கொடி மலர்ந்திட்ட மழலை மலர்
3. பாழ்வினை ஒழித்திட ஊழ்வினை அழித்திட தாழ்வினை ஏற்றிட தாழ்மை மலர் வாழ்வினை மலர்ந்திட வீழ்வினை உலர்ந்திட சூழ்வினை தகர்ந்திட்ட அன்பு மலர்
4. கலநெஞ்சம் அருளினால் ரல்பஞ்சைப் போலாக்க புல மஞ்சம் தவழ்த்திட்ட புணய மலர் அஞ்சான தூக்கத்தி லமிழ்ந்தோரை எழுப்பிட மெஞ்ஞான மீத்திட்ட அறிவு மலர்
5. எத்திக்கும் தித்திக்கும் சூய்மையை வாய்மையை சித்திட யிரித்திட்ட விண்ணின் மலர் எத்தனை பித்தனை எளியனைப் பழிபனை சித்தமுங் காத்திடும் காவல் மலர்

I. சாமுலேவீட் ஜெபராஜ்

EDITORIAL

The Indo-Sri Lankan Accord

Miracles are usually by definition one of a kind. The Indo-Sri Lanka PEACE ACCORD signed in Colombo by President J. R. Jayawardene and Prime Minister Rajiv Gandhi at 3.30 p. m. on the 29th of July, was a miracle by all standards.

For, apart from the date of the signing of an ACCORD, there was barely a shadow of an outline even on 23-7-87, how it was all to be accomplished with the country facing such a welter of problems.

But Friday, the 24th of July, 1987 was a watershed in our annals though few realised it. Two sleek Indian helicopters touched down in the sprawling countryside at *Suthumalai*, near the precincts of a Hindu Temple.

Bunching up in the camaraderie of one of the helicopters with H. S. Puri and G. K. Gupta (Jaffna's inseparable Indian diplomats), *Velupillai Prabhakaran*, the LTTE leader, took off with members of his family and some of his aides to New Delhi on the invitation of the Indian Prime Minister, Rajiv Gandhi.

As the two Indian helicopters took off simultaneously from the *Suthumalai* temple grounds, the crowd that had gathered there to see the flamboyant spectacle in a rural setting, waved and cheered.

Little did the villagers realise the importance of the scene they witnessed at *Suthumalai* on 24-7-87 till the next day when they opened the morning Tamil dailies. In one of the dailies was a cartoon depicting a young lady at the booking office of a foreign airport. A traveller, a VIP from Sri Lanka, books for an air ticket to Sri Lanka. The lady asks him furtively — *Katunayake* or *Suthumalai*.

It was 2 p. m. on Sunday, the 2nd of August, 1987. Microphones fitted on LTTE vehicles were blaring an announcement about a curfew from 2 p. m. on 2-8-87 till further notice. LTTE leader *Prabhakaran* had arrived at Palaly and a 600-strong Indian army in 6 armoured cars, 7 trucks and six jeeps was lumbering along the *Kankesanthurai* road bringing the leader to *Suthumalai* to be returned to the group politbureau in Jaffna. The Indian Prime Minister had seen reason in the protests made by the LTTE leaders based in Jaffna that no decision on arms — surrender was possible till the group members in Jaffna met their leader and got instructions from him.

'Civilisation is the victory of persuasion over force' said Plato, the Greek Philosopher. Prime Minister Rajiv Gandhi appears to have kept this philosophy as his credo in his dealings with the LTTE.

As we write these notes, the LTTE leader makes his first public appearance in Jaffna at a Public Meeting also at *Suthumalai*. All roads seem to lead to the Hindu Temple premises in that village which has now been catapulted to fame as the venue of the first public appearance and Public Meeting of the LTTE leader in Jaffna after the signing of the Indo Sri Lankan ACCORD.

Suthumalai, a village of agriculturalists in the Manipay electorate, has had its poignant moments in the four year old civil war. Twice over or more, the village was bombed by government security forces. Not far from the spot where the historic Public Meeting was held on 4-8-87, was the humble memorial that has been erected at the site where Mr. V. Tharmalingam, the TULF Member of Parliament for Manipay was gunned down allegedly by political opponents during a turbulent period of the Civil War. The memorial stands there a grim reminder perhaps of the missing pieces which have still to be assembled in our quest for a political solution for the Tamil problem in our country.

To Prime Minister Rajiv Gandhi and to his High Commissioner on the spot in Colombo Jyotinda Nath Dixit, the Tamil world is grateful for breaking the molasses — slow pace of the PEACE TALKS in Sri Lanka relating to the ethnic conflict, and for enabling the man on the street in the North and East to sense PEACE within a month of the formulation of the PEACE ACCORD.

Jaffna now breathes freely! The Sri Lankan troops according to news reports no longer hold the fort even at the Jaffna Fort. Above all, 'the military solution' in the North and East has dropped anchor. These in themselves constitute a great moment in our annals.

The Clarification at Suthumalai

All but drowned in a flood of humanity, *Prabhakaran*, the LTTE leader on his first appearance at *Suthumalai* on a public platform on 4-8-87 displayed a clear and subtle understand-

The Plaint of St. Peters

The plaint of St. Peters:—

"Isn't there an exodus
Of Sri Lankan Tamils,
At the Pearly Gateway
'Twixt Heaven and Hell!
Hardly have I anytime
To check their credentials!
Hadn't every-one been
In 'HELL' in DHARMISTA

LAND

Ere they were despatched —
Post haste here —
By the Trigger happy,
Khaki clad HEROES,
Of Sri Lanka's
Operations Liberations!
Hence have I no option
But to direct
Every-one of them
To Heaven!"

— Victor S. Kiruparaj.

The following leaflet was dropped from the Indian helicopters on Sunday the 2nd of August

Indian Peace Keeping force in Sri Lanka

As per the Jayawardene-Gandhi accord the Indian armed forces have come to Sri Lanka at the invitation of the head of state of Sri Lanka.

The charter of the Indian armed forces is to act as the peace keeping force and assist in implementing the accord in letter and spirit.

The Indian armed forces have Instructions to protect all the innocent people in the Northern and Eastern Provinces Irrespective of their ethnic Affiliation, and to ensure that they can live Peacefully with Honour and Dignity and Do their vocation without Fear and Inhdrance from any quarter.

The leaders of the Tamil Groups have approved the terms

ing of the conflicting currents in the contemporary situation. He made two points very clear to the people.

The arms which the LTTE had taken to fight the cause of the security and freedom of the Tamil people are now being handed over to the Indian government which from the date of the 'surrender' will assume the responsibilities hitherto undertaken by the LTTE. He also made it clear that the Indo-Sri Lankan ACCORD has to be viewed in a larger perspective than only an accord that relates to the relationships between Sinhalese and the Tamils in Sri Lanka. The Accord has a special relevance to the realities for India and Sri Lanka of geopolitics in the South East Asian Region. Events were marching despite our little selves. In this larger context it would be incumbent on India to uphold the ACCORD whether anyone in Sri Lanka likes it or not.

India has however, the LTTE leader said, given him the assurance that there will be no more any question of ethnic violence or genocide in Sri Lanka. It is to ensure this that the LTTE arms have been surrendered to the Indian Army. With this clarification given by the LTTE leader in person at the Temple grounds of *Suthumalai*, the three-day demonstrations and turbulence in Jaffna that marked the signing of the Accord, came to an abrupt end.

Long and argumentative days are now over. The country has how to revert to working order. A new sensitivity has to take root in the minds of the people.

[The gist of the address of the LTTE leader on 4-8-87, has been taken from the Tamil dailies. We have given the trend of his thoughts in our own language.]

Wedding

Rajaratnam — Alagaratnam

The marriage of *Alfred Jayendran*, son of Mr. A. Y. Rajaratnam, and of Mrs. Rajapopathy Rajaratnam of "Love Lane" Udavil and *Rene Ranjithamalar*, daughter of Mr. M. W. Alagaratnam of the Bank of Ceylon and of Mrs. Alagaratnam and niece of Dr. and Dr. (Mrs.) Sounthie Perinpanayagam of 12, Fordywick Road, London 'NW 2, was solemnised at the Methodist Church, Putney on 2-5-87.

The bridegroom is a grandson of the late Rev. E. K. Yesuthasan, Minister of the JDCSI and of Mrs. Yesuthason.

Canagasingham — Chelvathurai

The marriage was solemnised at the Methodist Church, Kollupitiya on 11-7-87 of *Seelan*, son of Mr. and Mr. L. S. C. Canagasingham of Uduvil and *Rapli*, daughter of Mr. and Mrs. Inthiran Chelvathurai of 31/2 Castle Street, Colombo.

A Reception was held at Ramada Renaissance Hotel and the Home-Coming at Mount Royal Beach Hotel, Mt. Lavinia.

The bridegroom is a grandson of the late Mr. R. Carpenter, Canagasingham and of Mrs. Canagasingham of Dutch Road, Uduvil.

of the Accord and have Appealed to their Colleagues to hand over their arms and thus help in speedily bringing back peace and harmony.

The Indian armed forces seek your Cooperation in Maintaining peace and speedy Implementation of the Accord.

— Indian Armed forces